

உடனடி வெளியீட்டுக்காக

**உங்கள் விடுமுறை நாட்களை ஜொலிக்கச் செய்யுங்கள் பிரகாசிக்கச் செய்யுங்கள் –
தீ மற்றும் மின்சாரத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதையும் உங்கள் மனதில்
நினைவில் வையுங்கள்**

**ப்ராம்ப்ட்டன் நகர தீ மற்றும் அவசர சேவைகள் துறையானது 2020 ஆண்டின் விடுமுறைக்கால
பாதுகாப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறது**

ப்ராம்ப்ட்டன், ON (டிசம்பர் 1, 2020) – விடுமுறை நாட்கள் வரவிருப்பதால், ப்ராம்ப்ட்டன் நகர தீ மற்றும் அவசர சேவைகள் துறையானது தீ மற்றும் மின்சாரத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதை மனத்தில் இருத்துமாறு குடியிருப்பவாசிகளை உற்சாகப்படுத்துகிறது.

ஒன்ட்டேரியோவில், குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துக்கு, மின்சார சாதனங்கள் ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்த விடுமுறை காலத்தில் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க, பின் வரும் தீ மற்றும் மின் பாதுகாப்புக்கான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்:

- மின் கம்பி ஓயர்களில் உதிரியாக தேய்மானம் போன்ற சேதங்கள் உள்ளனவா என்று சரிபார்க்கவும். கம்பி ஓயர்கள் வெளியில் தெரியும் அளவுக்கு சேதமடைந்திருந்தால் அவை மின்சார அதிர்ச்சி அல்லது தீப்பிடிப்பதற்கான ஆபத்தை விளைவிக்கும்.
- தரைவிரிப்புகளுக்கு அடியில் மின்சார கம்பிகளைக் கொண்டு செல்ல வேண்டாம், இது சேதமடைந்து மின்சார அதிர்ச்சி அல்லது தீப்பிடித்தலுக்கு கொண்டு செல்லும்.
- தற்காலிக இணைப்புகளுக்கு மட்டுமே நீட்டிப்பு கம்பி ஓயர்களைப் பயன்படுத்தவும். நிரந்தர ஓயரிங் தேவைப்பட்டால், உரிமம் பெற்ற எலக்ட்ரீஷியனால் மட்டுமே கூடுதல் மின் இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
- நீட்டிப்பு கம்பி ஓயர்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்காதீர்கள் – குறிப்பிட்ட வேலையைச் செய்ய சற்று அதிக நீளம் கொண்ட நீட்டிப்பு ஓயர்களைப் பயன்படுத்தவும்.

விடுமுறை நாட்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, வருகைதரவும்: www.bramptonfire.com.

அறிஞர் கூற்றுக்கள்

“விடுமுறை நாட்களின் மகிழ்ச்சியை நாங்கள் கொண்டாடும்போது, நாம் அதை பாதுகாப்பாக செய்கிறோம் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வோமாக. ப்ராம்ப்ட்டன் நகர தீ மற்றும் அவசர சேவைகள் துறையில் உள்ள எங்கள் குழுவில், இந்த விடுமுறைப் பருவத்தில் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவதற்கான குறிப்புகள் ஏராளமாக உள்ளன.

இந்த ஆண்டில் நீங்கள் எவ்வாறு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான விடுமுறையைக் கொண்டாடலாம் என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும்!”

– பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உறுதிப்படுத்துவது என்பது ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்திற்கு முக்கிய முன்னுரிமை கொண்ட விஷயமாகும். இந்த பருவத்தில் வருகின்ற விடுமுறை நாட்களில், தீ மற்றும் மின்சார பாதுகாப்பு குறித்து உங்களுக்குத் தேவையான தகவல்கள் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் வீட்டில் ஓய்வாக இருக்கலாம் மற்றும் உங்கள் நேரத்தை அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்.”

– ரொவீனா சான் ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“இந்த ஆண்டில், நாம் அனைவரும் விடுமுறை நாட்களில் வீட்டில் அதிக நேரம் செலவிட இருப்பதால், குடியிருப்பவாசிகள் தீ மற்றும் மின்சார பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்க ஊக்குவிக்கிறோம். பாதுகாப்பு உதவிக்குறிப்புகளுக்காக எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும், மற்றும் இந்த ஆண்டின் இந்தச் சிறப்பான சமயத்தில் உங்கள் குடும்பம் பாதுகாப்பாகவும், வெதுவெதுப்புடனும் இருப்பதை உறுதிசெய்க.”

– பில் போயேஸ், தீத்தடுப்பு தலைவர், ப்ராம்ப்ட்டன் நகர தீ மற்றும் அவசர சேவைகள் துறை

“எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நமது குழு ஒவ்வொரு நாளும் நமது நகரத்தையும் நமது குடியிருப்பாளர்களையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க செயல்படுகிறது. விடுமுறை நாட்களில் தீ மற்றும் மின்சார பாதுகாப்பு குறித்து தங்களுக்கு வேண்டிய கல்வியைப் பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து குடியிருப்பவாசிகளையும் ஊக்குவிக்கிறேன். ஒன்றாக இணைந்து வேலை செய்வதால், தீத்தடுப்பில் ஒரு மாற்றத்தை நாம் ஏற்படுத்த முடியும்.”

– டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca